



Registered with the Registrar
of Newspapers for India
under No. 10410

புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 1	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2024	சனவரி மீ	2
No.		Poudouchéry	Mardi	2	Janvier	2024 (12 Pausa 1945)
No.		Puducherry	Tuesday	2nd	January	2024

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் ..	002	Sentence arbitral du Travail de Tribunal.	.. 002	Award of the Labour Court ..	002
அரசு அறிவிக்கைகள் ..	012	Notifications du Gouvernement ..	012	Government Notifications ..	012
ஒப்ப அறிவிப்புகள் ..	019	Avis d' appel d' offres	.. 019	Tender Notices ..	019
சாற்றறிக்கைகள் ..	022	Annonces	.. 022	Announcements ..	022

GOVERNMENT OF PUDUCHERRY
LABOUR DEPARTMENT

(G.O. Rt. No. 106/Lab./AIL/T/2023,
Puducherry, dated 05th December 2023)

NOTIFICATION

Whereas, the Government is of the opinion that an industrial dispute has arisen between the management of M/s. Larsen & Toubro Private Limited, (Metal Shop Unit), Puducherry and L & T Jananayaga Thozhilalargal Sangam, over payment of Bonus @ 20% and *ex gratia* @ 20% for the year 2021-22, in respect of the matter mentioned in the Annexure to this order;

And whereas, in the opinion of the Government, it is necessary to refer the said dispute for adjudication;

Now, therefore, by virtue of the authority delegated *vide* G.O. Ms. No. 20/9/Lab./L, dated 23-5-1991 of the Labour Department, Puducherry, to exercise the powers conferred by clause (d) of sub-section (1) of section 10 of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV of 1947), it is hereby directed by the Secretary to Government (Labour) that the said dispute be referred to the Industrial Tribunal, Puducherry for adjudication. The Industrial Tribunal, Puducherry, shall submit the Award within 3 months from the date of issue of reference as stipulated under sub-section (2-A) of section 10 of the Industrial Disputes Act, 1947 and in accordance with rule 10-B of the Industrial Disputes (Central) Rules, 1957. The party raising the dispute shall file a statement of claim complete with relevant documents, list of reliance and witnesses to the Industrial Tribunal, Puducherry, within 15 days of the receipt of the order of reference and also forward a copy of such statement to each one of the opposite parties involved in the dispute.

ANNEXURE

(i) Whether the dispute raised by the petitioners Union L & T Jananayaga Thozhilalargal Sangam (Affiliated with AICCTU), Puducherry, against the management of M/s. Larsen & Toubro Private Limited, (Metal Shop Unit), over payment of maximum bonus @ 20% and *ex gratia* amount @ 20% to the workers Thiruvallargal A. Dinakaran and 14 others (as mentioned in the Annexure) for the year 2021-22 is legal and justified? If justified, to give appropriate direction?

(ii) To compute the relief, if any, awarded in terms of money if, it can be so computed.

(By order)

P. RAGINI,

Under Secretary to Government (Labour).

ANNEXURE

List of 15 Workmen

Sl. No.	Name of the Workmen
---------	---------------------

(1)	(2)
-----	-----

1	A. Dhinakran
2	S. Ayyanar
3	M . Lakshmanan
4	A. K. Masilamani
5	D. Sankar
6	G. Dinakaran
7	R. Sankar
8	S. Veeramani
9	S. Rajasekar
10	B. Saravanan
11	B. Anandhan
12	K. Krishnamoorthy
13	J. Elumalai
14	V. Senthamarai Kannan
15	J. Krishnamoorthy

GOVERNMENT OF PUDUCHERRY
LABOUR DEPARTMENT

(G.O. Rt. No. 107/Lab./AIL/T/2023,
Puducherry, dated 05th December 2023)

NOTIFICATION

Whereas, the Government is of the opinion that an industrial dispute has arisen between the management of M/s. Aeon Formulations Private Limited, Thirubuvanaipalayam, Puducherry and Pudhiya Jananayaga Thozhilalar Munnani, over non-employment of Thiruvallargal T. Karthik and other attendant benefits, in respect of the matter mentioned in the Annexure to this order;

And whereas, in the opinion of the Government, it is necessary to refer the said dispute for adjudication;

Now, therefore, by virtue of the authority delegated *vide* G.O. Ms. No. 20/9/Lab./L, dated 23-5-1991 of the Labour Department, Puducherry, to exercise the powers conferred by clause (c) of sub-section (1) of section 10 of the Industrial Disputes Act, 1947 (Central Act XIV

of 1947), it is hereby directed by the Secretary to Government (Labour) that the said dispute be referred to the Labour Court, Puducherry, for adjudication. The Labour Court, Puducherry, shall submit the Award within 3 months from the date of issue of reference as stipulated under sub-section (2-A) of section 10 of the Industrial Disputes Act, 1947 and in accordance with rule 10-B of the Industrial Disputes (Central) Rules, 1957. The party raising the dispute shall file a statement of claim complete with relevant documents, list of reliance and witnesses to the Labour Court, Puducherry, within 15 days of the receipt of the order of reference and also forward a copy of such statement to each one of the opposite parties involved in the dispute.

ANNEXURE

(i) Whether the dispute raised by the petitioners Union Pudhiya Jananayaga Thozhilalar Munnani, against the management of M/s. Aeon Formulations Private Limited Thirubuvanaipalayam, Puducherry, over non-employment of Thiruvallargal T. Karthik and other attendant benefits is justified or not? If justified, give appropriate directions?

(ii) To compute the relief if any, awarded in terms of money if, it can be so computed.

(By order)

P. RAGINI,

Under Secretary to Government (Labour).

GOVERNMENT OF PUDUCHERRY
DIRECTORATE OF ACCOUNTS AND TREASURIES

No. 11-1/DAT/SK.Estt./S.K.Gr.-III/2023/91.

Puducherry, dated 11th December 2023.

NOTIFICATION

The tentative seniority list of Storekeeper Grade-III, who have been appointed subsequent to the issue of Notification No. 11-1/DAT/SK.Estt./S.K.Gr.-III/2021/64, dated 06-07-2022 of Directorate of Accounts and Treasuries, Puducherry, has been circulated to all concerned inviting objections, if any, in the Memorandum No.11-1/DAT/SK.Estt./S.K.Gr.-III/2023/71, dated 05-10-2023. No objection has since been received and the final seniority will be as indicated in the Annexure.

2. The list will form the base for the purpose of promotion.

S. PRABAVADY,
Director.

Final Seniority List of Storekeeper Grade-III

Sl. No.	Tentative Seniority Number	Name of the Storekeeper Grade-III	Mode	Category	Date of Birth	Date of regular appointment as Storekeeper Grade-III	Department/Office in which working at present
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
Tvl./Tmt./Selvi :							
1	470	K. Muthuraman	PR	UR	15-10-1971	27-10-2017	Physical Medicine and Rehabilitation Centre, Indira Gandhi Government General Hospital and Postgraduate Institute, Puducherry.
2	471	L. Irudayaraj (Retired)	PR	UR	25-12-1962	31-10-2017 Afternoon	Rajiv Gandhi Government Women and Children Hospital, Puducherry.
3	472	M. Balan (Retired)	PR	UR	25-08-1962	31-10-2017 Afternoon	Electricity Department, Puducherry.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
		Tvl./Tmt./Selvi :					
4	473	S. Tamijeselvy	PR	UR	03-05-1965	31-10-2017 Afternoon	Department of Fisheries and Fishermen Welfare, Puducherry.
5	474	K. Thiruvengadam	PR	UR	20-09-1968	25-10-2017	Office of the Deputy Director (Public Health), Puducherry.
6	475	R. Manivannane	PR	UR	18-10-1968	31-10-2017 Afternoon	Public Works Department, Central Office, Puducherry.
7	476	C.S. Kalaiselvi (Retired)	PR	UR	29-03-1960	31-10-2017 Afternoon	Home for Aged & Infirm., Social Welfare Department, Puducherry.
8	477	K. Sankara Subbu	PR	UR	19-07-1975	25-10-2017	Directorate of Information and Publicity, Puducherry.
9	478	R. Kalaiselvan (Retired)	PR	UR	12-05-1963	31-10-2017 Afternoon	Transport Department, Puducherry.
10	479	S.Murugaiyan	PR	UR	05-07-1976	02-11-2017	Animal Husbandry and Animal Welfare Department, Puducherry.
11	480	S. Samundeeswari (Retired)	PR	UR	09-05-1961	25-10-2017	Office of the Deputy Director (Public Health), Puducherry.
12	481	A. Irisappan	PR	UR	20-09-1971	31-10-2017	Public Health Laboratory, Health Department, Puducherry.
13	482	A. Nirmala (Retired)	PR	UR	07-04-1963	31-10-2017 Afternoon	Government Automobile Workshop, Puducherry.
14	483	S. Usha (Vol.Retd.)	PR	UR	05-07-1966	27-10-2017	District Industrial Centre, Puducherry.
15	484	T. Virappane	PR	UR	24-06-1973	30-11-2017	Industrial Training Institute, Nettapakkam, Puducherry.
16	485	K. Nandisvary	PR	UR	15-01-1976	31-10-2017 Afternoon	Electricity Department, Puducherry.
17	486	CH. Selva Muthukumarasamy	PR	UR	07-10-1976	25-10-2017	Block Development Office, Ariyankuppam, Puducherry.
18	487	S. Rajasekar (Retired)	PR	UR	11-10-1962	01-11-2017	State Ground Water Unit and Soil Conservation, Agriculture Department, Puducherry.
19	488	R. Arounasalam	PR	UR	14-03-1969	02-11-2017	Electricity Department, Puducherry.
20	489	C.Usha	PR	UR	26-09-1973	26-10-2017	Animal Husbandry and Animal Welfare Department, Puducherry.
21	490	A. Sundaramourthy	PR	UR	17-06-1966	25-10-2017	Office of the Deputy Director (FW&MCH), Puducherry.
22	491	M. Pakialakshmi	PR	UR	02-09-1970	26-10-2017 Afternoon	Tagore Government Arts and Science College, Lawspet, Puducherry.
23	492	S. Kalidoss	PR	UR	19-07-1969	31-10-2017 Afternoon	Office of the Council of Ministers, Puducherry.
24	493	T. Ravi (Retired)	PR	UR	06-09-1960	30-11-2017 Afternoon	Electricity Department, Puducherry.
25	494	A.S. Ilango	PR	UR	07-03-1970	25-10-2017 Afternoon	Electricity Department, Puducherry.
26	495	M. Tamilselvi	PR	UR	08-09-1968	25-10-2017	Electricity Department, Puducherry.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
Tvl./Tmt./Selvi :							
27	496	G. Gomathi	PR	UR	06-01-1970	26-10-2017	Public Works Department, Public Health Division, Puducherry.
28	497	N. Nedunchezhiyan	PR	UR	19-06-1968	30-11-2017 Afternoon	Government Higher Secondary School, T.R. Pattinam, Karaikal.
29	498	Mellam China Balayogi (SC)	PR	UR	06-08-1972	31-10-2017	Electricity Department, Yanam.
30	499	S.Victor (Retired)	PR	UR	06-10-1960	27-10-2017	Office of the Assistant Director (Filaria), Puducherry.
31	500	M.Gabriel	PR	UR	18-08-1964	31-10-2017 Afternoon	Electricity Department, Puducherry.
32	501	M.Nagarajan	PR	UR	23-07-1966	28-12-2017	Arignar Anna Government Arts and Science College, Karaikal.
33	502	H. Ashok Kumar	CA	MBC	14-06-1994	13-12-2021	Community Health Centre, Mannadipet, Puducherry.

**GOVERNMENT OF PUDUCHERRY
HOME DEPARTMENT**

(G.O. Ms. No. 68, Puducherry, dated 19th December 2023)

NOTIFICATION

S.O..... In exercise of the powers conferred under sub-section (1) of section 3 of the Prisons Act, 1894 (Act IX of 1894), the Lieutenant-Governor, Puducherry, hereby declares the Fisherman's Community Hall, Poozhithala, Mahe, as Temporary Prison for the detention of prisoners in connection with relay protest proposed to be conducted to Civil Station, Mahe, by Democratic Youth Federation of India, Mahe and Palloor Regional Committees on 20-12-2023 till their release.

(By order of the Lieutenant-Governor)

M.V. HIRAN,
Under Secretary to Government.

**GOVERNMENT OF PUDUCHERRY
DEPARTMENT OF PERSONNEL AND
ADMINISTRATIVE REFORMS (PERSONNEL WING)**

(G.O. Ms. No. 87, Puducherry, dated 26th December 2023)

NOTIFICATION

In pursuance of the Order No. 14020/01/2023, UTS.-I, dated 08-06-2023 of the Ministry of Home Affairs, New Delhi, the Lieutenant-Governor, Puducherry, is pleased to relieve Shri L. Kumar, I.A.S., (AGMUT:2012), Secretary to Government (Agriculture), Puducherry, from this Union Territory Administration on the forenoon of 26-12-2023, to take up his new assignment in the Andaman and Nicobar Island Administration.

(By order of the Lieutenant-Governor)

RAJEEV VERMA,
Chief Secretary to Government.

உழவர்கரை நகராட்சி, புதுச்சேரி

F.No. 25-81/AE-IV/JE(6)/OM/2021-22.

இறுதி அறிவிப்பு

[1973-ஆம் ஆண்டின் புதுச்சேரி நகராட்சிகள் சட்டத்தின் பிரிவு எண் 256 (1)-ன் படி]

இதனால் அறிவிப்பது யாதெனில், கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பொது வீதிகளாக இல்லாமல் இருந்துவரும் வீதிகள் பொது வீதிகளாக அறிவிக்கப்படவுள்ளது எனவும், அது குறித்து ஆட்சேபனை ஏதேனும் இருப்பின், அது குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு, கடந்த 07-07-2022 அன்று "தினமலர்" தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்டது. மேலும், இந்த சாலைகள் பற்றிய விபரங்கள் [htt ps://py.gov.in](http://py.gov.in) மற்றும் www.oulmun.in என்ற வலைதளங்களில் வெளியிடப்பட்டது.

ஆனால், மேற்கூறிய 30 தீனங்களுக்குள் பெறப்பட்ட ஆட்சேபனைகள் சார்ந்த நில சாலைப் பகுதியை தவிர்ந்து அவ்வறிப்பில் வெளியிட்டுள்ள மற்ற அனைத்து சாலைகளையும் கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள், பொது வீதிகளாக இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

வரிசை எண்	வருவாய் கிராமம்/ உட்கிராமம்	உரிமையாளர்களின் பெயர் (ஆவணப்படி)	மறு அளவை எண்	பட்டா எண்	நீளம்	அளவு அகலம்	பரப்பளவு	குறிப்பு (திசைகள்)
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
திரு./திருமதி/செல்வி :					மீ.	மீ.	ச.மீ.	
38-சாரம் வருவாய் கிராமம்								
கிருஷ்ணா நகர் 'ஊ' கிராமம் விரிவாக்கம் :								
1	சாலை-A	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்	239/5A/1A	3967	54.80 (கீழ்க்கு) 58.20 (மேற்கு)	6.40 (வடக்கு) 6.10 (தெற்கு)	345.00	தெற்கு- வடக்கு வீதி.
2	சாலை-B	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார் (Karuvadikuppam Revenue Village).	239/5A/1A	3967	100.20 (வடக்கு) 98.50 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 6.10 (மேற்கு)	606.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
3	சாலை-C	(i) லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார் (ii) வாய்க்கால்	239/5A/1A 239/1	3967	115.60 (கீழ்க்கு) 114.60 (மேற்கு)	6.10 (வடக்கு) 6.10 (தெற்கு)	702.00	வடக்கு- தெற்கு வீதி.
4.	சாலை-D	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்	239/5A/1A	3967	104.20 (வடக்கு) 106.40 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 6.10 (மேற்கு)	642.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
5	சாலை-E	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்	239/5A/1A	3967	139.80 (வடக்கு) 143.20 (தெற்கு)	6.20 (கீழ்க்கு) 6.10 (மேற்கு)	863.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
6	சாலை-F	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்	239/5A/1A	3967	60.90 (கீழ்க்கு) 61.80 (மேற்கு)	4.90 (வடக்கு) 4.90 (தெற்கு)	301.00	வடக்கு- தெற்கு வீதி.
7	சாலை-G	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்	239/2A/1A	3967	38.40 (கீழ்க்கு) 36.20 (மேற்கு)	4.90 (வடக்கு) 4.90 (தெற்கு)	183.00	வடக்கு- தெற்கு வீதி.
8	சாலை-H	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/2A/1A	3967	87.60 (வடக்கு) 86.00 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 6.10 (மேற்கு)	529.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
9	சாலை-I	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/2A/1A	3967	48.30 (கீழ்க்கு) 48.40 (மேற்கு)	4.90 (வடக்கு) 4.90 (தெற்கு)	237.00	வடக்கு- தெற்கு வீதி.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
		திரு./திருமதி/செல்வி :			மீ.	மீ.	ச.மீ.	
		38-சாரம் வருவாய் கிராமம்						
		கிருஷ்ணா நகர் 'ஐ' குறுக்கு விரிவாக்கம் :						
10	சாலை-A	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	56.20 (வடக்கு) 55.70 (தெற்கு)	4.30 (கிழக்கு) 5.20 (மேற்கு)	265.00	கிழக்கு- மேற்கு வீதி.
11	சாலை-B	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	33.50 (கிழக்கு) 33.50 (மேற்கு)	6.10 (வடக்கு) 6.10 (தெற்கு)	204.00	தெற்கு- வடக்கு வீதி.
12	சாலை-C	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	44.10 (வடக்கு) 42.10 (தெற்கு)	6.10 (கிழக்கு) 6.10 (மேற்கு)	263.00	கிழக்கு- மேற்கு வீதி.
13	சாலை-D	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	164.60 (கிழக்கு) 164.60 (மேற்கு)	6.10 (வடக்கு) 6.10 (தெற்கு)	1004.00	வடக்கு- தெற்கு வீதி.
14	சாலை-E	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	42.00 (வடக்கு) 42.40 (தெற்கு)	6.10 (கிழக்கு) 6.10 (மேற்கு)	257.00	கிழக்கு- மேற்கு வீதி.
15	சாலை-F	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	62.00 (வடக்கு) 63.40 (தெற்கு)	6.10 (கிழக்கு) 6.10 (மேற்கு)	382.00	கிழக்கு- மேற்கு வீதி.
16	சாலை-G	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	51.20 (வடக்கு) 48.80 (தெற்கு)	6.10 (கிழக்கு) 3.00 (மேற்கு)	227.00	கிழக்கு- மேற்கு வீதி.
17	சாலை-H	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	109.80 (வடக்கு) 109.70 (தெற்கு)	6.10 (கிழக்கு) 6.10 (மேற்கு)	669.00	கிழக்கு- மேற்கு வீதி.
18	சாலை-I	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	42.00 (கிழக்கு) 39.60 (மேற்கு)	6.10 (வடக்கு) 6.40 (தெற்கு)	249.00	வடக்கு- தெற்கு வீதி.
19	சாலை-J	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	67.20 (வடக்கு) 67.00 (தெற்கு)	6.10 (கிழக்கு) 6.10 (மேற்கு)	409.00	கிழக்கு- மேற்கு வீதி.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
		தீரு./தீருமதி/செல்வி :			மீ.	மீ.	ச.மீ.	
20	சாலை-A1	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	123.80 (கீழ்க்கு) 126.20 (மேற்கு)	6.10 (வடக்கு) 6.10 (தெற்கு)	763.00	கீழ்க்கு- மேற்கு மற்றும் வடக்கு- தெற்கு வீதி.
21	சாலை-B1	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	38.40 (வடக்கு) 40.00 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 6.10 (தெற்கு)	239.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
22	சாலை-C1	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	48.10 (வடக்கு) 51.80 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 6.10 (தெற்கு)	305.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
23	சாலை-D1	லூயிஸ் ஆரோக்கியசாமி, த/பெ. லூயிஸ் ஞானப்பிரகாசம் முதலியார்.	239/5A/1A	3967	36.60 (வடக்கு) 39.60 (தெற்கு)	6.10 (வடக்கு) 6.10 (தெற்கு)	232.00	கீழ்க்கு- மேற்கு வீதி.

38-சாரம் வருவாய் கிராமம்

எழில் நகர் வடக்கு:

24	சாலை-A	1. ருக்குமணி, க/பெ. பரசுராமன்; 2. கீருஷ்ணசாமி, த/பெ. மாணிக்க கவுண்டர்; 3. பெ. பிலிப்போன் பக்கிரிசாமி, த/பெ. பெருமாள்; 4. தேவராசு (எ) சுந்தரராஜ்; 5. ஞானவேலன், த/பெ. ரகுநாதன்; 6. அப்ரஹாம், த/பெ. பொன்னுசாமி.	250/1E	21	98.2 (வடக்கு) 96.8 (தெற்கு)	12.0 (கீழ்க்கு) 7.8 (மேற்கு)	965.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
25	சாலை-B	1. ருக்குமணி, க/பெ. பரசுராமன்; 2. கீருஷ்ணசாமி, த/பெ. மாணிக்க கவுண்டர்; 3. பெ. பிலிப்போன் பக்கிரிசாமி, த/பெ. பெருமாள்; 4. தேவராசு (எ) சுந்தரராஜ்; 5. ஞானவேலன், த/பெ. ரகுநாதன்; 6. அப்ரஹாம், த/பெ. பொன்னுசாமி.	250/1E	21	107.80 (கீழ்க்கு) 72.80 (மேற்கு)	12.0 (வடக்கு) 6.10 (தெற்கு)	817.00	வடக்கு- தெற்கு வீதி.
26	சாலை-C	1. ருக்குமணி, க/பெ. பரசுராமன்; 2. கீருஷ்ணசாமி, த/பெ. மாணிக்க கவுண்டர்; 3. பெ. பிலிப்போன் பக்கிரிசாமி, த/பெ. பெருமாள்; 4. தேவராசு (எ) சுந்தரராஜ்; 5. ஞானவேலன், த/பெ. ரகுநாதன்; 6. அப்ரஹாம், த/பெ. பொன்னுசாமி.	250/1E	21	82.30 (வடக்கு) 76.20 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 7.60 (மேற்கு)	543.00	கீழ்க்கு- மேற்கு வீதி.

(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)
		திரு./திருமதி/செல்வி :			மீ.	மீ.	ச.மீ.	
27	சாலை-A	1. விஸ்வநாத கிராமணி	236/2A/ 1 A/4	4085	31.20 (வடக்கு) 31.00 (தெற்கு)	6.10 (கீழ்க்கு) 6.10 (மேற்கு)	189.00	கீழ்க்கு- மேற்கு வீதி.
39-கருவடிக்குப்பம் வருவாய் கிராமம்								
திருவள்ளூர் வீதி, ஜெகராஜ் நகர்:								
28	சாலை-A	தீக்சரவணசெல்வன். த/பெ. அண்ணாமலை. and 15 others.	146/2A	1885	33.10 (வடக்கு) 35.40 (தெற்கு)	6.50 (கீழ்க்கு) 6.10 (மேற்கு)	209.00	கீழ்க்கு- மேற்கு சாலை.
29	சாலை-B	தீக்சரவணசெல்வன். த/பெ. அண்ணாமலை. and 15 others.	146/2A	1885	32.80 (கீழ்க்கு) 30.30 (மேற்கு)	6.10 (வடக்கு) 6.90 (தெற்கு)	192.00	வடக்கு- தெற்கு சாலை.

ஐவகர் நகர், நாளி 18, டிசம்பர் 2023.

A. சுரேஷ்ராஜ்.
ஆணையர்.

GOVERNMENT OF PUDUCHERRY
**GOVERNMENT GIRLS' HIGHER SECONDARY
SCHOOL**
THIRUVANDARKOIL, PUDUCHERRY

Puducherry, dated 18th December 2023.

TENDER-CUM-AUCTION NOTICE

Sealed tenders are invited for the sale of unserviceable/obsolete articles such as wooden, steel, furniture, items of aluminium, stainless steel, brass and Library books, etc., belonging to this Institution in "as-is-where-is" condition.

2. The intending tenderers can inspect the items in the premises of Government Girls' Higher Secondary School, Thiruvandarkoil, Puducherry, during office hours with the prior permission of the Head of this Institution and without any disturbance to the students.

3. Tenders should be addressed to the "Vice-Principal, Government Girls' Higher Secondary School, Thiruvandarkoil, Puducherry-605 102", duly sealed and superscripted on the envelope as "Tender for the purchase of old unserviceable/obsolete items" and shall reach the undersigned on or before 19-01-2024 by 2.00 p.m. The received tenders will be opened on the same day at 2.30 p.m. in the presence of tenderers or their authorised representatives who are present at the time.

If, the scheduled date of tender/auction happens to be a public holiday, the date of receipt and opening of tenders will automatically be postponed to next working day at the same time.

4. The intending tenderers should deposit a sum of ₹ 1,000 (Rupees one thousand only) as an earnest money deposit (EMD) at the time of submitting their tenders. The tenders without earnest money deposit will summarily be rejected.

5. The earnest money deposit of the unsuccessful tenderers will be returned immediately after the tender sale over, whereas, the earnest money deposit of the successful tenderer will be returned after the official process completed in all respects.

6. The tenderers should offer the rate for "the entire items as one lot" in their tender, the public auction will be conducted from the highest rate quoted by the tenderers. The sale will be effected only to the highest bidder.

7. The successful tenderer/bidder should pay the entire amount and clear the items within 24 hours at his/her own risk and cost, failing which the earnest money deposit will be forfeited.

8. No claim on the quantity or quality of the items will be admitted, once the tender/auction sale is finalised.